[11th March 1969

Compounders.

*187. Q.—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Health and Harijan Welfare be pleased to state—

(a) whether the daily newspapers' report that the Minister for Public Health has said in November 1968 that the compounders who have put in ten years of service will be recognized as doctors, is true ; and

(b) if so, the details thereof?

கம்பவுண்டர்கள்

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு சுகாதார-அரிசன நல அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) கம்பவுண்டர்கள் 10 வருடம் வேலை செய்திருந்தால் அவர்களை மருத்துவர்களாக அங்கீகரிக்கப் போவதாக சுகாதார அமைச்சர் 1968 நவம்பரில் கூறியதாக தினத்தாள்களில் வந்த செய்தி சரியா ?

(இ) ஆமெனில், அவற்றின் விவரங்கள் யாவை ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : (அ) இல்லை.

(இ) இக்கேள்விக்கு இடமில்லை.

Thiru A. R. DAMODARAN : Is there any Act in the State of Tamil Nadu that medical practioners should license themselves before undertaking medical practice, because we do find a number of compounders who prefix Doctors to their names, when they are not entitled to any title at all?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : அப்படிப்பட்ட செயல்குறிப்பு எதுவும் தற்போது என்னிடம் இல்லை.

[illegible]

Music Examinations.

*188. Q.—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state—

(a) the number of persons who appeared for the examinations last year from the Thavil and Nadhaswaram School run by the Government of Tamil Nadu; and

(b) the number of persons who came out successful?

இசைத் தேர்வு

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) தமிழக அரசால் நடத்தப்படும் தவுல், நாதஸ்வரப் பள்ளித் தேர்வில் சென்ற ஆண்டில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் ?

(இ) எத்தனை பேர் தேறினார்கள் ?

11th March 1969]

மாண்புமிகு திரு. எஸ். மாதவன் : (அ)வும் (இ)யும் 1956 நவம்பர் பரீட்சையில் முதல் தொகுப்பு.

	ஆஜர் ஆனவர்கள்.	தேர்ச்சி அடைந்தவர்கள்.
நாதஸ்வரம்	9	2
தவுல்	4	..
1962 ஜூன் பரீட்சையில்		
இரண்டாம் தொகுப்பு—		
நாதஸ்வரம்	4	2
தவுல்	2	2

திரு. என். ஆர். தியாகராஜன் : தலைவர் அவர்களே, இந்தப் பள்ளியில் எத்தனை பேருக்கு இடமிருக்கிறது? பரம்பரையாகத் தொழில் செய்கிறவர்களுக்குத்தான் இடம் கொடுக்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது என்றும், சொல்கிறார்கள். என்னிடம் சிபாரிசுக் கடிதம் வாங்கிக்கொண்டு சென்ற ஒரு பையனுக்கு அங்கே இடமில்லை என்று சொல்லித் திருப்பி விட்டார்கள். ஆகையால் அங்கே எந்த அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது ?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன் : இதில் உள்ள நிலைமை என்னவென்றால் அங்கே ஆள் வந்து சேரவில்லை என்ற பிரச்னைதான். அதனால் அதை மூடிவிடலாம் என்றும் தகவல் தந்தார்கள். முன்னாள் மாண்புமிகு முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள், 'அது தமிழ்நாட்டின் புராதனக் கலை, அதில் என்ன நஷ்டம் வந்தாலும் அதைத் தொடரவேண்டும்' என்று சொன்னார்கள். எதிர்க் கட்சித் தலைவரிடத்தில் யாராவது வந்தால், என்னிடத்தில் அனுப்பிவைத்தால் நிச்சயமாக இடம் வாங்கிக் கொடுக்கப்படும்.

Education Department Employees' Association

*189. Q.—THIRU N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state—

(a) whether the Employees' Association of the Education Department of Tamil Nadu met at Madurai on 15—9—1968 and passed a resolution, resolving that they will resort to direct action, if their requests are not complied with; and

(b) if so, the action taken thereon?

கல்வித் துறை அலுவலகப் பணியாளர் சங்கம்

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) தமிழ்நாடு கல்வித் துறை அலுவலகப் பணியாளர் சங்கம் 1968 செப்டம்பர் 15-ஆம் தேதி கூடி தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நேரடி நடவடிக்கையில் இறங்கப்